



## யூனியன் வங்கி ஊழியர் சங்கம் (தமிழ்நாடு)

AIBEA - AIUBEA உடன் இணைக்கப்பட்டது  
சிங்கப்பூர் பிளாசா, 3வது தளம், 164, லிங்கி செட்டி தெரு, சென்னை - 600 001  
தொலை பேசி : 044-25358718, 9444058718, 9677048718 மின்அஞ்சல் : ubeutn@gmail.com

சுற்றறிக்கை எண்:115:2022

11.07.2022

அன்பார்ந்த தோழர்களே !

### தலைமைக் காசாளர் பணிகள்

வங்கிகள் இணைப்பிற்குப்பின், முழுமையான கலாச்சார இணைப்பு இன்னும் ஏற்படவில்லை. அதன் காரணமாக கிளை அளவில் பல புதிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று தலைமை காசாளர் பணிகள் குறித்த விவாதம். சமீபத்தில் ஒரு கிளையில் காசாளருக்கும் கிளை மேலாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருதரப்பு ஒப்பந்தங்கள் (Bipartite Settlements) அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானது. ஆனால் நடைமுறையில், ஒவ்வொரு வங்கியும், தங்கள் வங்கியிலுள்ள ஒப்பந்தங்கள், உடன்பாடுகளின் அடிப்படையில் அவற்றை நடைமுறைப்படுத்திவருகின்றன. கார்ப்பொரேஷன் வங்கியில், எழுத்தர்கள் தனியாக ரூ.25,000/- வரையிலான பரிவர்த்தனைகளை அங்கீகரித்து வந்தனர். (Independently authorizing upto Rs.25,000/-).

யூனியன் வங்கியில், பரிவர்த்தனையை ஏற்படுத்துபவர் (Maker-making Entry), பரிவர்த்தனையை பரிசீலித்து அங்கீகரிப்பவர் (Checker-Authorizer) என்ற இரு நிலைகள் உள்ளன. இதன் காரணமாக, தவறுகள் தடுக்கப்பட்டு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் வங்கியின் நலன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்றும் இந்த நிலைப்பாடு தொடர்கிறது. எனவே, எந்த ஊழியரும் தானே ஒரு பரிவர்த்தனையை ஏற்படுத்தி, தானே அதனை பரிசீலித்து அங்கீகரிப்பதைத் தவிர்க்க வேண்டும். வங்கி முழுமையும் ஒரே மாதிரியான செயல்பாடு அவசியம். ஒருவரே தனியாக செயல்படும்போது தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

தலைமைக் காசாளர்களைப் பொருத்த அளவில், பல கிளை மேலாளர்கள் அவர்கள் அனைத்துப் பண பரிவர்த்தனைகளையும் ரூ.50,000/- வரை அங்கீகரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இது இருதரப்பு ஒப்பந்தம் குறித்த ஒரு தவறான புரிதலாகும். தலைமைக் காசாளர் சிறப்பு ஊதிய பணிகளில் உட்பிரிவு எண்.7 கீழே கொடுக்கப்பட்டுள்ளது :


"Passing independently clearing and transfer cheques, vouchers etc., (whether credits or debits) upto and including Rs.50,000/- and cash vouchers upto Rs.50,000/- jointly with an authorized person".

மேற்கண்ட உட்பிரிவின்படி, தலைமை காசாளர்கள் டிரான்ஸ்பர், கிளியரிங் ஆகியவற்றை ரூ.50,000/- வரை தனியாக அங்கீகரிக்கலாம். இருப்பினும், நமது வங்கியில் பரிவர்த்தனையை ஏற்படுத்துபவர் (Maker-making Entry), பரிவர்த்தனையை பரிசீலித்து அங்கீகரிப்பவர் (Checker-Authorizer) என்ற நிலை இருப்பதன் காரணமாக, தலைமை காசாளர்கள் தனியாக அங்கீகரிக்கத் தேவையில்லை. தேவையான கிளைகளில் தலைமை காசாளர்கள் பரிவர்த்தனையை ஏற்படுத்தலாம் (enter the transaction) ஆனால் அங்கீகரிக்கத் தேவையில்லை (Not to authorize).

பணப் பரிவர்த்தனைகளை பொருத்த அளவில், தலைமை காசாளர்கள் பணப் பரிவர்த்தனைகளை ஏற்படுத்தலாம் (enter the transaction) ஆனால் அதனை எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்கக் கூடாது. (Not to authorize). இருதர்ப்பு ஒப்பந்தத்தின் படி "cash vouchers upto Rs.50,000/- jointly with an authorized person". இதன்படி, அவர்கள் தன்னிச்சையாக எந்தப் பணப்பரிவர்த்தனையையும் செய்யக்கூடாது.

தலைமை காசாளர்கள் யாரும் எந்தப் பணப்பரிவர்த்தனையையும் அங்கீகரிக்கத் தேவையில்லை (not to authorize any cash transactions) என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமை வாழ்த்துகளுடன்,

  
(அ.சிதம்பரம்)  
பொதுச் செயலாளர்